

Subscription.

Inland: Rs. 50/- year
For Advertisement

Apply to:
The Manager,
'The Morning Star',
182, First Cross Street
JAFFNA.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka
under No. Q/J/104/News/89

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol. 149 Jaffna, Friday. 22 DECEMBER 1989 No. 51

LET THE JUSTNESS EXALTEETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

News and Articles in
Tamil and English.
Please send them to

THE EDITOR.

'The Morning Star',
182, First Cross Street,
JAFFNA.

Jaffna College Institute of Technology

The Fourteenth Annual Day of the Jaffna College Institute of Technology was held on Sat-the 16th of Dec, at 10.00 a. m. at the Abels Auditorium of the Institute. Engineer L. R. Muthiah, the chairman of the council of the Institute presided and the chief guest was Miss T. Periyathamby, Deputy Director of Education, Jaffna.

Miss Periyathamby in her address said the Tamil Community owes a great debt to the management for the vision and determination with which the Institute was established and run during very trying times. She said she was impressed by the facilities available at the Institute and regretted it was not more widely known. She congratulated the students who had completed their diplomas and the ones who had won the prizes for distinguished performance. The Acting Director, Mr. S. A. P. Thurairatnam read an impressive report on the progress of the Institute. Courses are offered for 1. Diploma in Computer Programming and Data Processing, 2. Diploma in Draughtsmanship, 3. Technician Diploma in Civil Engineering and Quantity Surveying, 4. Technician Diploma in Electrical, Electronics and Mechanical Engineering, 5. Craft Certificate in Welding, Machine shop Practice and Electrical Installation Practice. There are around three hundred students in all following these courses and there is scope to admit upto about 450 students. The Director expressed satisfaction that the building programme has gone on satisfactorily despite the adverse circumstances. Three more staff Quarters, the students Hostel complex and the impressive civil Engineering Laboratory were completed during the year.

Mr. T. Kugathan, the Principal of the Institute of Agriculture read the report of his Institute. This Institute at Maruthanamadam admitted 33 students for a one year course in May and they are following their training.

The function began with prayer by the Rev. Dev. Anandarajan and the Chairman at the outset made a reference to the passing of Prof. Luther Jeyasingham who was the one primarily responsible for establishing the Institute. All those present rose to observe two minutes silence as a mark of respect.

On the 21st of December the Institute hopes to open its new Computer Department. It will be declared open by Prof. A. Thurairajah, the Vice Chancellor of the Jaffna University.

YOUTH OF THE NORTH CHRISTMAS SERVICE

1. The way this year's organizing was put off to the last moment, one would think that no one would have come out for a carol service - neither the public nor the choirs. But to the surprise of many, both were actually looking forward to the Combined Choirs Carol Singing, this year especially. Even at the very last minute several groups joined the throng of Christmas voices that seemed to come to outnumber the worshippers from the public on Saturday morning, December 2, at the Peto Hall, at St John's College, Jaffna.

2. Despite the fact that very few choirs had the usual amount of time for practice this season and that the Combined Choirs had next to no rehearsals together, the morning service made a joyful noise unto the newborn Lord. Most of it was of course sweeter than noise. And some of the groups were making their first appearance in my memory among them the Women's Centre, Maruthanamadam with its Tamil Carol and Kopay Christian College with another Tamil song. The Christian Theological Seminary boys joined the Uduvil College Girls for a rousing "Glorious Is Thy Name," by Mozart.

3. It was good to hear from the Holy Family Convent, with the aid of boys also, singing "Angels from the Realms of Glory," and the Vembadi Girls' College ringing Christmas bells. The Central College boys were there with "Amidst the Winter's Snow." The Jaffna College Choir concluded the English offerings with "Trust Ye in the Lord Immanuel," while the University Singers, under the direction of the Rev. Dev. Anandarajan, added their mature sound to the morning's worship. It is always a special joy to listen to the Nuffield School Choir, with their practiced and sure voices in spite of their small number, and with their excellent accompaniment. Outstanding was the combined St. John's and Chudikkuli Colleges' offering, "While Shepherds Watched Their Flocks," blending the two college bodies in a well-balanced sound.

4. Bright and happy were the two English numbers sung by the Combined Choirs under the capable direction of Mrs. Cherry Mills. "The Carol of the Bells" and its tintinnabulation opened the service; "Shout the Good Tidings" followed joyfully to spread the word.

PROF. LUTHER JEYASINGHAM

We regret to record the death of Professor W. Luther Jeyasingham at his home at 9, Shanon Place, Ainsly Woods Newmark, Delawate on Thursday the 7th of December. The death was sudden in his 74th year. Dr. Jeyasingham for most of his career was on the staff of Jaffna college both in the High School section and later in the Undergraduate Department. From 1967 to 1974 he was President of the Undergraduate department of Jaffna College, the first national to hold this office. When the Undergraduate Department of Jaffna College was integrated with the Jaffna Campus of the University he was made Professor of Geography which position he held until his retirement. A few years ago he left with Mrs. Jeyasingham (Pushpam nee Mills) for the U. S. He leaves behind besides his wife one daughter and four sons to bemoan his loss. Chandra Amarasingham (U. S. A.) Mittran (Melbourne), Winthrop (U. K.), Benjamin (Canada) and Dr. Sam (U. S. A.) An appreciation of Professor Jeyasingham will appear in a later issue.

A service of thanksgiving was held at the Colombo Church of the C. S. I. on Monday the 11th of December at 6.00 p. m. conducted by the Rev. T. S. Premarajah. The Rev. Canon James Ratnanayagam paid a moving tribute to the late Dr. Jeyasingam. Bishop Ambalavanar said the closing prayer and benediction. Two of the younger relatives read the lessons, Sanjiv Gabriel and Udayar Gunaratnam Luther.

Once again the fine playing of the Eastern orchestra from the Uduvil Girls' College made interesting and meditative interlude during the service. Preceding them was the well appreciated Christmas message, delivered by the Rev. A. W. Jebanesan, on the theme of "the Reason for Christmas is Jesus" reminding us of his humble birth into poverty as opposed to the idea of splendid kingship. I felt the entire service was sincere and a real act of worship. All those who managed to get it together for us despite the handicaps of time and very poor bus service, to name only two, are to be congratulated.

Robert Porter.

(R. P.)

The J. C. U. bids adieu to its President the Rev. J. Sarvananthan.

The Executive Committee of the Jaffna Christian Union said farewell to the Rev. J. Sarvananthan who will soon be going on transfer as Vicar of St. Paul's, Kynsey Road, Colombo on Saturday the 9th of December.

The function took the form of a fellowship lunch at the Chinese Restaurant at Old Park Road, Chundikuli at which almost all the members of the Executive Committee were present. Mr. R. J. Ariaratnam the Vice President presided. A special tribute was paid by the Rev. P. Govindaraj of the St. Peter's Methodist Church. The speaker referred to Sarvananthan as an eloquent preacher both in Tamil and English and as one who endeared himself not only to his flock but also to those of other Churches. He had a commitment to serve those in need and believed in the Church reaching out to the poor and the oppressed. He had also an ecumenical commitment which led to his being elected both as Secretary and later as President of the J. C. U. The Rev. Sarvananthan expressed his thanks and said he was grateful for the opportunity offered by the J. C. U. to become more widely involved in an ecumenical and serving ministry. The Rev. Christo T. Roberts the Secretary of the J. C. U. proposed a vote of Thanks and the Rt. Rev. D. J. Ambalavanar closed with prayer and benediction.

Kinniyadi - Eastern Province.

The Jaffna Diocese of the CSI opened the second Day Care Centre in the Batticaloa District at Kinniyadi on a two acres plot of land on Saturday the 25th of November at 10.00 a.m. The Rt. Rev. D. J. Ambalavanar declared open the Centre now housed in a semi-permanent structure. There was a large gathering from the village present at the opening function. Mr. V. Thamotheeram, Principal of the Kinniyadi Maha Vidyalaya spoke welcoming this initiative of the CSI and expressed the hope that this small beginning would lead to greater development of the people of the village. Two special songs at the function were rendered by the young people of St. John's Church, Uranee and the Girls' Choir of St. John's Girls' (Continued on page 8)

CHRISTMAS

By
Chandran D. S. Devanesen

It took thousands of years
for men and women
to distil the shining elixir
of faith
from the quaking mixture
of terror and awe
brewed by the fear of unknown
spirits,
angry, vengeful and demonic,
who had to be propitiated
with sacrificial blood.
Fear curtailed off
the occasional vision of Nature
as beautiful and benign.
Fear was in the priest's knife
staining the dread altars
with an awesome red

It took thousands of years
for men and women
to look up with shining eyes
of hope,
raising their bowed heads
from their burdened shoulders
loaded with the anxieties
of dark ages
of ignorance and superstition.
Knowledge brought change
and the probing instruments
of the priests of science
transformed the earth
giving us a sense of mastery
over Nature,
with space ships penetrating
further and further
into the mysterious unknown...

But the bloody altars
of cruelty and violence
are still with us
Man's fear of man
is propitiated by holocausts
that send tremors of terror
throughout the world.
The hopes of millions of the
poor
are dimmed
by despair
as hunger and poverty
continue to beggar their lands,
their rags of illiteracy and
ignorance
vainly attempting to match
the endowment of a plundered
earth
enriching the few

It took God's time
to incarnate Himself
as Love.
Faith's candles may flicker
and threaten to go out.
Hope's shining armour
may be pierced
by the sharpness of despair.
But Love never fails,
even when faith is uncertain
and hopes deceive.
Christ is still with us
in the midst of it all
with healing faith
and sustaining hope
in his outstretched hands,
nail-pierced and compassionate,
bringing peace and stillness
amidst the storms of life

Each Christmas
brings to all mankind
a birth of the new,
a death of the old,
a promise of resurrection
as the tired Earth's weary heart



throbs again to the joyful rhythm
of faith, Hope and Love,
the true pulse
of a glad and joyful life,
God's free gift to all,
beating in the veins
of a Child in a manger
beginning its pleading cries
for the soul of the world
at Bethlehem!

(By Courtesy- S.I. CHURCHMAN)

Youth Leadership Camp

"The Annual Youth Leadership Development Camp is held to bring out the hidden talents of Leadership in students who go through the portals of our educational institutions" observed

Miss. R. J. Mann, Director of the Department of the Further Education of Uduvil Girls' College in the Inaugural Address of the 2nd annual Youth Leadership development Camp held at Uduvil. Mr. W. N. Thevakadacham, officiated as Director of the camp.

The three-day Camp organized by the Further Education Programme of Uduvil Girls' College was a hive of Activities in which all participants fully involved themselves in Keep-fit, First-Aid, Shramadana, Sing-Song, Quiz, Kim's Game Art, Handicrafts, Speech Training and Novel games which created much enthusiasm among the participants.

A striking feature of this camp was a broad based participation of students from different courses offered by this institution.

Group activities such as Drama & discussions gave them training in exchanging views. The editing of the Camp Magazine revealed their Journalistic aptitudes.

Leaders of the 3 groups were trained to monitor & maintain discipline in all the activities throughout the duration of the camp.

The spectacle of sixty young people marching out at the end of the 3day camp with their heads held high with poise and confidence and cheer writ large on their faces is unforgettable.

This Camp has provided an excellent opportunity for the youth to bring out their talents and skills, - said Mr. W. N. Thevakadacham at the conclusion of the camp.

THE CRESCENT - CRADLE

OH Morning star, so beautiful and bright
The one beloved of many a poet-heart,
You who do by your sweet and simple art
Point ever to the rising sun of light,
Remember you the holy holy night
When the Star of Bethlehem salvation-smart
With bright humility did take your part
Of pointing to the Sun of love's true might?
Remember you the Star of Bethlehem,
The Kohinoor on the blue diadem
Of th' Son of God? Yet when you linger nigh
The crescent-cradle on the evening sky
I see the old old story of His birth
Enacted once again for all the earth!

Mr. Susi P. DAVID, Tirunelveli.

(Courtesy: The S.I. Churchman)

WANTED TRAINEE NURSES - GREEN MEMORIAL HOSPITAL MANIPAY, WILLIS PIERCE SCHOOL OF NURSING.

Applications are invited for the following courses.

1. General Nursing — Training period three years.
2. Midwifery — Training period two years.

Qualification required:

G. C. E. (O/L) — Credit passes in two of the following: Tamil, English, Maths, Science, Health Science & Six passes in all.

Age between 18 — 22 years.

Applications close on 15.01.1990.

application forms are available at the office.

APPLY To: THE PRINCIPAL,
SCHOOL OF NURSING,
GREEN MEMORIAL HOSPITAL,
MANIPAY.

JAFFNA DIOCESE OF THE CHURCH OF SOUTH INDIA PRESBYTERAL ORDINATION.

The Rev. T. Thevanesan and the Rev. G. D. Anandarajan will be ordained as Presbyters of the Jaffna Diocese of the C. S. I. on Saturday the 6th of January 1990 at 8.30 a.m. in the Cathedral Church, Vaddukkodai by the Bishop of the Diocese.

You are cordially invited to be present at the service. Please remember the candidates in your prayers.

Secretary
J. D. C. S. I.

Faith and Worship (Continued from page 7)

hospitality. Not only does this raise the question of how people celebrate the faith, but also of the content of the faith they celebrate.

The Practice of the Week of Prayer for Christian Unity and the use of the Ecumenical Prayer Cycle are ways of broadening the praying base of the ecumenical community.

Mutual intercession is a moment of becoming humble and penitent, in order silence for mystical conversation. In God's presence we move onto ground where we have to remove our shoes and pray with one voice and heart: 'Our Father.'

Or, as we pray in the Orthodox liturgy: Let us love one another that we may with one mind confess: the Father and the Son and Holy Spirit, Trinity one in essence and inseparable.

சிந்தனை 43.

ஏசாயா 5:1-16.

“தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமல் போகுமட்டும் வீட்டோடே வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசா 4:8)

இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து வாழாது இருப்பது, தவறு என்பதைக் காட்டுகிறது இவ்வசனம். இல்லாத மக்களின் பக்கமாய்த் தமது பார்வையைக் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆமோசும் திருப்பிவிட்டார். அவரின் தொடரிலே ஏசாயாவும் செயல்படுகின்றார்.

இருப்பவர்களாக இருப்பவர்கள், என்றமே போதுமென்ற உள்பங்கு வத்தை உடையவர்களாக இருக்கவே மாட்டார்கள். இல்லாதவரின் தொகை பெருக்காரணம், இருப்பவர்களின் இயல்புக்கத்தின் குறைபாடுகளே என்றுணர்ந்த ஏசாயா, இருப்பவர்களைப் பார்த்துக் கண்டிக்கின்றார்.

இவ்வலகிற்கு இறைவன் அதிசயமானவராக - ஆலோசனைக் கர்த்தராக - நித்தியபிதாவாக - சமாதானப் பிரபுவாக வந்தவர், வந்துகொண்டே இருப்பவர். இல்லாமைக்குள் வாழ்ந்தோரை தேசத்தார் - தேசத்துக் கொண்டே இருக்கின்றார்.

கவாழ்வு இல்லை என்றவர்களுக்குக் கவாழ்வு தந்தார். அகவாழ்வில் அழுக்காறுடையோர்க்கு அழுக்க சுற்றி அழகிய வாழ்வு தந்தார். நம்பிக்கை இழந்த நாயினூர் விதவை, பெத்தாவியாவின் குடும்பம் இவர்களுக்குப் புதிய நம்பிக்கை தந்து உறுதியின் உறைவிடமானார். மெய்வாழ்வின் நிறையை அறியாத நிக்கோதேமு போன்றவர்க்கு மெய்வாழ்வின் அறிவு தந்தார்.

இருப்பவர்களாக இருப்பவர்கள், என்றமே தத்தமக்கானவைகளையே சிந்திப்பார்கள். இவர்களைப் பார்த்து ஆலோசனைக் கர்த்தர் கூறியது, “உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடுங்கள்” என்பது தான். (மார் 10:21.)

இல்லாதவர்களிடத்தில், இருப்போர் அன்புகாட்டி அரவணக்கும் அறிவையுடையவர்களாக வாழ்ந்தால், இல்லாதவர்கள் இன்பமான ஒரு காலத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியும். இக்காலத்தை எதிர்நோக்கிச் செயல்படும் கிறிஸ்துவின் உடவாகிய திருச்சபை, செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இச்செயற்பாட்டுக்குக் கைதந்து உதவ வேண்டியவர்கள், இருப்பவர்கள் என இருப்பவர்கள் உணர்ந்தால், இயல்புணர்வு நல்லதொர் விடிவை உண்டாக்கும்.

தமது பிள்ளைகளுக்கு இல்லம் அமைத்தும் வந்தியில் வைப்பும் மிட்டும் போதிய நகை சேர்த்தும் வாழ்பவர்கள், சிறிதளவாகியும் இல்லாமைக்குள் இருப்பவர்களை தேசித்து உதவி கந்தால் “கொடித்து கொடிது வறுமை கொடிது” என்ற வாசகம் மறந்து போகும்.

இல்லாமைக்குள் இருப்பவர்கள், மகிழ்ச்சியுடன் சிரிப்பார்கள்! வறியேயுள்ள சிரிப்பிலே இல்லவன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்; மற்றது விடாநீர்கள்.

ஆலோசனைக் கர்த்தர் கூறிய ஒரு பக்க உண்மைக்கு, உண்மையுள்ளவர்களாக இருந்து, மறுபக்கத்தை மறந்து செயல்பட்டால், நாம் செல்லாக் காக்களாகி விடுவோம். (லூக்கா 10:27.)

தமக்காய் வாழ்ந்தவர்கள், ‘முப்பத்தெட்டு வருடகாலம் பெதஸ் தாக்குளத்தருகே படுத்து, பாயோடு பாயாக ஒட்டிப் போனவனைப் பாராது’ வானத்தை அண்ணுந்து பார்த்து வாழ்ந்தார்கள். பூமியைப் பார்த்தும், பூமியில்க் கலைந்த ஒவியங்களைப் பார்த்தும் நடக்கவிரும்பாதவர்கள் இவர்கள். இஃது இவர்களின் தவறுகளுள் பெரிய தவறு.

எதிர்மாறாக, இயேசு கிறிஸ்து என்ற மனிதன் பூமியை நோக்கிப் பார்த்தார். சிதைந்த சிற்பங்களும் கலைந்த ஒவியங்களும் அவரின் பார்வைக்குள் அகப்பட்டன. சிதைந்த சிற்பமாகவும் கலைந்த ஒவியமாகவும் பெதஸ்தாக்குளத்தருகில் படுத்திருந்த மனிதனுக்கு வாழ்வு தந்தார். வாழ்வு பெற்றவன் படுக்கையை எடுத்து நடந்த போது, வானத்தை அண்ணுந்து பார்த்தவர்களின் பார்வைக்குள் அவன் அகப்பட்டு வேதனைப்பட்டான்.

மங்கி எரியும் திரிக்கு எண்ணை ஊற்ற மறுப்பவர்கள், நெரிந்த நாணலைப் பாதுகாக்க விருப்பு அற்றவர்கள். அன்றும் வாழ்ந்தார்கள் - இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இவ்வியல்பு மாறுபடுவதற்காகவே இருவில் உள்ளவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது. இவ்வெளிச்சம் இதயங்களுக்குள் புகுந்தால், அதிசயமான செயற்பாடுகள் பணக்காரரிடம் உண்டாகும். ஆதாரம் லூக்கா

வண. ஆவே இயேசுதாசன்.

19:8. இருப்பவர்கள், இல்லாதவர்க்கு விட்டுக் கொடுத்து, இல்லாதவரை இருப்பவர்களாக்க வேண்டுமானால், உள்ளத்துக்குள்ளே இறைவன் பிறக்க வேண்டும். பிறக்க விரும்பும்வரை அனுமதிப்போமாக.

“திருந்து வைத்தீன் உள்ளமென்று சத்திரத்தை இறை அன்பைச் சுமந்து வந்த மன்னவனே! பிறந்திடுவாய் என் உள்ளம்தில் கழையுத்த என் உள்ளமதை அகற்றிடுவாய் நிறை வாழ்வைக் கண்டு நான் இம்மணலில் பிறி வாழ்வுக்காய் நின்பணி தெடர!”

செய்திகள்;

இந்தியாவின் புதிய பிரதமர்.

இந்தியாவின் புதிய பிரதமராக, தேசிய முன்னணியின் தலைவரான திரு. வி. பி. சிங், கடந்த வார இறுதியில் பதவி ஏற்றார். துணைப் பிரதமராகத் திரு. தேவி லால் பதவி ஏற்றார்.

திரு. விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சுதந்திர இந்தியாவின் 42 வருட கால வரலாற்றில் பல கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி ஒன்று அரசாங்கத்தைப் பெற்றிருப்பது இதுவே முகந்தடவையாகும். பதவி ஏற்பு வையம் நடைபெற்ற பின்னர், முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி புன்முறுவலுடன் வி. பி. சிங்கைப் பாராட்டினார்.

இந்திய நாடாளுமன்றம் (லோக் சபை) 546 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. இதில், புதிய அரசுக்கு எதிரும் புதிருமான வலது பாரதிய ஜனதா கட்சியும், இடது கம்யூனிஸ்ட்டு கட்சியும் அரசுடன் சேராமல் வெளியில் நின்று, தீவிர முறையில் மூன்று முறைகள் துறைப்பாட்டை முன்வைத்துள்ளன.

கட்சிகளின் நிலைவரங்கள்

| | |
|-------------------------------|-----|
| தேர்தல் நடைபெற்றமை | 525 |
| முடிவு தெரிந்தவை | 525 |
| காங்கிரஸ் | 194 |
| அ.தி.மு.க. | 11 |
| தேசிய மகாநாட்டு கட்சி | 3 |
| பாரதிய ஜனதா | 86 |
| இடது கம்யூனிஸ்ட்டு | 32 |
| வ.கம்யூனிஸ்ட்டு | 11 |
| ஆர். எஸ். பி. | 4 |
| அகாலிதளம் | 6 |
| பார்வாட்டிபிளக் | 3 |
| சுயேச்சைகளும், இதர கட்சிகளும் | 32 |

தேசிய முன்னணிக் கட்சிகள்

| | |
|-----------------------------------|-----|
| ஜனதா தளம் | 143 |
| தெலுங்குதேசம் | 2 |
| காங்கிரஸ் (எஸ்) | 1 |
| தி.மு.க. | 0 |
| அலாம் கண பரிஷத் (போட்டியிடவில்லை) | |

தீயப் பகுதிகளுக்கு

1989 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு புனர் நிர்மாண நிதியிலிருந்து ஒர் புதிய மோட்டார் அம்புலன்ஸ் படகுச்சேவைக்கு 10 லட்சம் ரூபா அரசாங்க அதிபரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனலைதீவு, நயினாத்தீவு வைத்தியசாலைகளுக்கான புனர்வாழ்வு புனர் நிர்மாண நிதியையும் அரசாங்க அதிபர் ஒதுக்கியுள்ளார்.

நடப்பு ஆண்டில் மேற்படி வேலைகள் செய்து முடிக்கப்பட்டது.

கோதுமை

ஒன்றரைக்கோடி அமெரிக்க டாலர் பெறுமதியான கோதுமையை வழங்குவதற்கான உடன் படிக்கை ஒன்று, அமெரிக்க சிறிலங்கா பிரதிநிதிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை கைச்சாத்திப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஆர். பாஸ்கரலிங்கமும், அமெரிக்காவின் சார்பில் ஆதர் ஜேம்ஸ் டபிள்யூ. ஸ்பெயிலும் இந்த உடன் படிக்கையில் கைச்சாத்திட்டார்கள்.

இந்த உடன் படிக்கையின்படி, அமெரிக்கா சுமார் 75 ஆயிரம் தொன் அமெரிக்கக் கோதுமையை வாங்க, சிறிலங்காவுக்குக் கடன் உதவி வழங்கும்.

கோதுமை மாலை உள்ளூரில் விற்பதால் வரும் தொகையில் ஒரு பகுதியை, அதாவது ஒரு கோடி டாலர் பணத்தை சிறிலங்கா அரசாங்கம் வடக்கிலும் புனர்நிர்மாண, புனருத்தாரண வேலைக்குப் பயன்படுத்தும்.

மிகுதிப் பணமான 50 லட்சம் டாலர், வரட்டுயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

சீனி

கூட்டுறவு மொத்த வியாபாரஸ்தாபனம், தாய்லாந்திலிருந்து 12 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துள்ளது. இதில், 2 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் சீனிக் ப்பவில் இருந்து இறக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு விட்டது. இப்பொழுது, சில்லறை விற்பனை நிலையங்களுக்குப் போதுமான சீனி அனுப்பப்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏதும் இல்லை.

கூட்டுறவு மொத்த வியாபாரஸ்தாபன உதவிப் பொது முகாமை யாளர் திரு. லக்ஷ்மன் கிணிகமே மெற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது சீனி கிலோ ஒன்று மொத்த விலையாக 21 ரூபா 25 சதமாகவும் சில்லறை விலை 22 ரூபா வாசகவும் விற்ப்புண்டுள்ளது.

சீனி இறக்குமதியாளர் சங்கத் தலைவர் திரு. கரு ஜெயகுரியா கருத்துத் தெரிவிக்கலையில்:-

தற்காலிகமாக ஏற்பட்ட சீனிப் பற்றாக்குறையைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு சிலர் சீனியின் விலையை உயர்த்தியுள்ளனர். இப்பொழுது போதிய அளவு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

குருத்துவ அருட்பொழிவு.

அருட்திரு T. தேவநேசன் அவர்களும், அருட்திரு G.D. ஆனந்தராஜன் அவர்களும், தென் இந்தியத் திருமண்டலத்தின் குருமா ராக, 6.01.1990 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, பேராயர் அருள்மிகு டி. ஜே. அம்பல வாணர் அவர்களால் திருமுந்நிலைப் படுத்தப்படுவார்கள்.

திருமுந்நிலைப்படுத்தும் இந்த ஆராதனை, வட்டுக்கோட்டைத் திருக்கோவிலில், பேராயர் அம்பல வாணர் அவர்களின் தலைமையில் நடைபெறும். இவ்வாராதனையில் கலந்து கொள்ளும் வண்ணம் அனைவரையும் அன்புக் கரம் நீட்டி அழைக்கின்றோம். உங்கள் ஜெபங்களிலும் அவர்களை நினைவு கூருங்கள்.

செயலர்.

தெ. இ. தி. யா. ஆ.

விற்பனைக்கு

யாழ்ப்பாணம் மண்டலத்தின் நாள் காட்டி (Calendar), நத்தார் - புது வருட வாழ்த்து மடல்கள் புதுப் பொலிவுடன் வெளிவந்து விட்டன. இதனைப் பெற்றுக் கொள்ள ஒரு கலபமான வழி இதுதான்...

உங்களுக்கு அருகேயுள்ள யாழ்ப்பாணம் இந்துத் திருச்சபைக்குருவானவர்களிடமும், யாழ்ப்பாணத்திலுள்ள வறணி மிஷன் விற்பனை நிலையத்திலும், (புதிய சந்தை, யாழ்ப்பாணம்.) திருமறை இல்லத்திலும் (182, முதலாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்.), சில்லறையாகவும், மொத்தமாகவும் பெற்றுக் கொள்வதே.

1. நாள் காட்டி ஒன்றின் விலை ரூபா பத்து மட்டுமே.
2. வாழ்த்து மடலொன்றின் விலை ரூபா ஆறு மட்டுமே.

மேலதிக விபரங்கட்கு, தொடர்பு கொள்ளுங்கள்:-

செயலர்.

தெ. இ. தி. யா. ஆ.

வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நகர உள்ளக கட்டமைப்புபுனர்நிர்மாண வேலைகளுக்காக வடக்கிலுக்கு மாகாணப் புனர்வாழ்வு அமைச்சு 8.3 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

மாகாணப் புனர்நிர்மாண நெறிப்படுத்தல் குழுவுக்கு, மத்திய புனர்நிர்மாண நெறிப்படுத்தல் குழு, வேலைகளை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக மாகாணக் காணி விவசாய புனர்வாழ்வு அமைச்சர் திரு. பி. இராஜரட்ணம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரில் உள்ள 23 வீதிகளைப் புனரமைக்க 5 மில்லியன் ரூபாவும், 68 மின்சார வேலைத்திட்டங்களுக்கு 3.3 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் வழங்கியுள்ள இந்நிதியை வல்வெட்டித்துறை நகரசபையிடம் விரைவில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு.....

வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு நாங்கள் உயர்ந்த இலக்குகளை அமைத்து, அவற்றை அடைவதற்கு, கூடிய பிரயாசையுடன் உழைத்தல் வேண்டும். அமெரிக்காவில் ஓர் தொலைக்காட்சி நடிகர் ஆரம்பத்தில் 'கூடிய நிறை' ப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். அளவுக்கு மிஞ்சிய உடல் நிறையுள்ளவராகக் காணப்பட்ட இவர், பிற்காலத்தில் எவ்வாறு கவர்ச்சியுள்ள நடிகராக மாறமுடிந்தது.

ஒருநாள் இவரது காரிலே, பின்வரும் வசனங்கள் அடங்கிய 'சிட் டைட்' காணப்பட்டது. "பருமனான மனிதர்கள் இளமையிலேயே மரிக்கின்றனர். தயவுசெய்து மரிக்க வேண்டாம் என ஒரு ரசிகர் எழுதி வைத்திருந்தார். இவ்வாசகம் இவரது சிந்தனையைத் தூண்டி விட்டது எவ்வாறாகவும் தனது நிறையைக் குறைத்தே ஆகவேண்டும் என, திடசங்கற்பம் பூண்டார். உணவுக்கட்டுப்பாட்டு (Diet) முறையினைக் கடைப்பிடித்து மூன்று மாதங்களுள் 110 இறத்தலைக் குறைத்துக் கொண்டார். இவ்வாறு, சடுதியாக நிறையினைக் குறைத்தமையால் இவரது உடல், கடும் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய மோசமான அனுபவத்தின் விளைவாக, நிறையைக் குறைப்பதற்குப் புதிய பாதுகாப்பான முறைகளை அறிந்துகொள்ள முயற்சி செய்தார். நல்ல 'போசாக்கு' உணவு, பொருத்தமான தேசப்பயிற்சிகள் ஆகிய முறைகளைக் கடைப்பிடித்தார். தனது அனுபவத்தையும் அறிவை

(நோமன் வின்சன் பில் அவர்களுடைய கட்டுரையிலிருந்து சேகரிக்கப்பட்டது.) J.J.Atputharaja.

யும், இதே பிரச்சனையுள்ள ஏனையோர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இதனால், மக்கள் இவரது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்தனர். சுற்றில் 'நிறை-குறைப்புக் கல்வி' யினை இவர் ஒரு மணியாகக் கொண்டார். இன்று நிச்சமிட சிமன்ஸ் 'நிறை-குறைப்பு' இயக்கத்தின் முன்னேடியாக உலகத்தின் பல பகுதிகளிலும் பிரசித்தி பெற்றுள்ளார்! இவரது செல்வமும் கீர்த்தியும் பெருகின. ஒரு இலக்கையோ அல்லது குறிகையோ கொண்டிராத மனிதனே அல்லது ஸ்தாபனமோ வெற்றியடைய முடியாது.

சிலர் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களிலேயே வெற்றி காண்கின்றனர். ஒருவர் தமது 52-ம் வயதிலேயே வெற்றி கண்டார். 1920-ம் ஆண்டளவில் அவர் காசி தக் கோப்பைகளை விற்பனை செய்தும், பகுதிநேர 'பியானோ' வாத்திய ஆசிரியராகவும் பணியாற்றி, தமது குடும்பத்தினைப் பராமரித்து வந்தார். பதினேழு வருடங்கள் விவி ரூலிப் கொம்பனியில் வேலை செய்து, பின் தலைசிறந்த விற்பனையாளராக விளங்கினார். பின்பு, அத்தொழிலினைக் கைவிட்டு, தனக்கென்றே ஒரு புதிய தொழிலினை ஆரம்பித்தார். இவர் பால் கலக்கும் (Milk-Shake) பொறிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டார். ஒரே நேரத்தில் பல 'கலப்புப் பால் களை'த் தயாரிக்கக் கூடிய பொறியொன்றைக் கண்டு பிடித்தார். பின்பு இவர், ஓர் சிற்றுண்டித் தொழில் அதிபருடன் இணைந்து ஓர் பாரிய வியாபார ஸ்தாபனத்தை உருவாக்கினார். இது, அமெரிக்காவிலே 'உடன் உணவுச் சேவை' என்னும் வியாபார ஸ்தாபனமாக விருத்தியடைந்தது. ரோய் ரொக்

என்னும் இத்தொழில் அதிபர், பின் இத்தாபனத்தை கவிக்கித்து, மக்டொனால்ட்ஸ் என்னும் சர்வதேச வியாபாரக் கூட்டுத்தாபனத்தினை இருபது வருடங்களில் உருவாக்கினார். இவரது வெற்றி அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது யாதெனில், இவர் தனது 52 ஆவது வயதிலேயே தனது வாழ்க்கையின் விசேட குறிக்கோள் என்ன என்பதை அறிந்தாரென்பதே. ஏனைய கம்பெனிகள் பல ஆண்டுகளை எடுத்தே முன்னேறின. ஆனால் இவரது கம்பெனி 20 வருடங்களில் உயர் நிலையினை அடைந்தது. தான் எடுத்துக் கொண்ட இலக்கினை அடைவதற்கு இவருக்குப் போதிய ஊக்கமும் உற்சாகமும் இருந்தன. உயர்ந்த இலக்குகளை உருவாக்கி அவற்றில் ஊக்கம் கொள்ளும் பொழுது எமக்கு ஓர் ஆக்கபூர்வமான சக்தி பிறக்கிறது. ஊக்கமுடையவர்களுடைய தீவிர சாதனைப்பற்று, மற்றவர்களுடைய வாழ்க்கையினையும் செப்பவிட உதவுகின்றது.

நீங்கள் உங்களது திறமைகளிலும் உள்ளியல்புகளிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களது ஊக்க சக்திகளை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்த நீங்கள் முயலவேண்டும். அதை உங்களால்தான் செய்ய முடியும். வேறொருவர், அப்பணியை உங்களுக்காகச் செய்யமுடியாது. உங்கள் திறமைகளை நீங்களே அறிந்து கொண்டு ஊக்கமாகச் செயற்படுவீர்களேயானால் நீங்கள் வெற்றி காண்பது நிச்சயமான தொன்றாகும்.

இளமை பற்றியதோர்.....
(5ம் பக்கத் தொடர்ச்சி)

எதிர்கால வாழ்வைப் பற்றிய முடிவை எடுத்தல் போன்ற கவலைகள் நிழலாய்த் தொடர்கின்றன. இன்றைய சமூகத்தைத் தாக்கும் கனமான கவலைகள் நிழலாய்த் தொடர்கின்றன. இன்றைய சமூகத்தைத்தாக்கும் கனமான கவலைகள் உங்கள் கனகாம்பர நெஞ்சங்களையும் காயப்படுத்தலாம். பின்னிவரும் பிரச்சனைகள் உங்கள் பூப்போன்ற இதயங்களையும் புண்படுத்தலாம்.

விடைகாண வினாக்கள்.

நீங்கள் வாழும் கேடுகெட்ட சமூக, கலாச்சார சூழல்கள், குருவனியென உங்களுக்குள் ஓராயிரம் கேள்விகளை எழுப்பலாம். ஏன் இந்த வன்முறைகள்? ஏன் இந்த அநீதிகள்? ஏன் வேலை இன்மை? எதிர்காலம் நமக்கு என்ன வைத்திருக்கிறது? குற்ற வழிகளுக்கு இட்டுச் செல்லும் சோதனைகளை வெல்ல இயலுமா? போன்ற வினாக்கள் உள்ளத்தில் எழலாம். துடையங்கள்! ஏழைகளின் விழிகளின் விளிம்பில் இருந்து வழியும் உப்பு நதிகளைத் துடையங்கள். ஆனால் அகற்க முன்னால் உங்கள் உள்ளங்களைத் துடையங்கள். தூசி தட்டுங்கள். அகத்தில் அமிழ்த்திருக்கும் "தான் - தனது" எனும் சுயநலத் தத்துவத்தைத் தூக்கி எறியுங்கள். தன் நலத்திற்கு மட்டும் தலை குனிந்து விடாதீர்கள்.

தன்னலத்திற்கு அடிமைப்பட்டவர், நல்லொழுக்க வாழ்க்கைக்குத் தேவையான பத்திகளைச் சாசுடித்து விடுகின்றார். தனக்குள் சுடரெனப் பற்றியெரியும் பசுமையான இளமையை இறக்கச் செய்கிறார்.

நம்பிக்கை - அது நம் தும்பிக்கை.

இளமையானது, நம்பிக்கை நரம்புகளால் வளையப்பட்ட வளமான நெருக்கிய நாம். எந்த நேரத்திலும் நமக்கு உதவியாக இருக்கும்.

திருமறை ஓர் அற்புதக் களஞ்சியம்.

ஏறக்குறைய 2,700 ஆண்டு களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி, இன்றைய மருத்துவ உலகில் ஓர் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. அது என்ன தெரியுமா?

எசேக்கியா அரசன் நோய்வாய்ப்பட்டான் (ஏசா.38) அரண்மனை மருத்துவர்களின் திறமைக்குப் படியாதிருந்த புண்கட்டு, தீராத பெரும் பிணியாய், அவனை மரணப்படுக்கையில் கிடத்தியது. இறைவனிடம் உருக்கமாக மன்றமுடிஞ். உயிர்ப்பிச்சை கேட்டான். கடவுள் மனமிரங்கினார். அவனது ஆயுள் நாட்களோடு, பதினேந்து ஆண்டுகள் சேர்த்துக் கொடுக்கத் திருவுள்ளம் கொண்டார்.

'உன் விட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்திக்கொள்,' என்று அவனை எச்சரித்திருந்த ஏசாயா தீர்க்கதரிசி, பின்னர், 'அவன் பிழைப்பான்' என்ற அருள் வாக்கை வழங்குகிறார். எசேக்கியா பிழைத்தெழும்புவதற்கு ஒரு மருத்துவ ஆலோசனையை அவனுக்குக் கூறுகிறார். அதாவது - 'அக்திப் பழத்து அடையைக் கொண்டு வந்து புண்ணின் மேல் பற்று போடுங்கள் என்றார். இறைவனின் ஆணைப்படி எசேக்கியா பிழைத்தான்; அவருக்கு' நன்றி செலுத்தித் துதித்தான்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், ஆளுத உயிர்க்கொல்லிப் புண்கட்டு என்றால், அது புற்று நோயாகத்தான் இருக்க வேண்டுமென்று யூகித்தார் ஐப்பானிய அறிஞன் டாக்டர் முட்ஸூயூக்கி கோச்சி என்பவர். இந்தப் பொல்லாத புற்று நோயைப் போக்கக் கூடிய ஏதோ ஒரு சத்து அக்திப் பழத்திலிருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டார் டாக்டர் கோச்சி. பதினேழு ஆண்டுகள் ஆராய்ச்சி நடந்தது - வெற்றி கிட்டியது. புற்று நோயை முற்றிலும் குணமாக்கக் கூடிய மருந்தொன்றை அக்திப்பழத்திலிருந்து கண்டுபிடித்தார். புற்று நோயில் நான்கு கட்டங்களுண்டு, மூன்றாவது கட்டத்தில் நோய் முற்றி, நான்காவது கட்டத்தில் ஆளையே தீர்த்துவிடுகிறது. நோய் முதலிரண்டு கட்டத்திலிருக்கும் பொழுது, இந்த மருந்தைக் கொடுத்தால், நோயைக் கட்டுப்படுத்துவதோடு 'கான்சர்' திக அணுக்களை நாளடைவில் நல்ல திசுக்களாக மாற்றி விடும் என அறிவிக்கிறார் டாக்டர் கோச்சி. இம்மருந்தை உட்கொள்ளுவதால் வேறு விதமான தொல்லைகள் உண்டாவதில்லை. மருந்தின் விலையும் மிகக் குறைவே.

மருத்துவ உலகு கண்ட இவ்வதிசய மருத்து, திருமறைக் குறிப்பிலிருந்து விளைந்தது.

தகவல்: C.C.A.News.

வாழ்க்கையை நேசிக்குறேறோ அந்த அளவுக்குப் பயமும் நம்மைக் கொஞ்சம் பயமுறுத்தும்; பயப்பட வேண்டாம். இளமையின் தன்மையை உணருங்கள். அதற்குள் நலிந்து கிடக்கும் உன்னத குணங்களைத் தேடுங்கள். எல்லாம் உங்கள் கைகளில்! நீங்கள் தானே நாளைய நம்பிக்கைகள்!

"கவனியுங்கள்....."

எழுத்தாளர்கள் அனுப்பும் கதை, கவிதை, கட்டுரை ஆகிய அனைத்தையும் திருத்தவோ மாற்றவோ ஆசிரியருக்கு முழு ஆசிரியர்.

தொழிற் பயிற்சிகள்.

பின்வரும் பயிற்சிகளுக்கு 16 - 23 வயதுக்குட்பட்ட ஆண்களிடமிருந்து 30-12-89 இற்கு முன் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. விவசாயம்: ஒரு வருடம் கட்டணம் இல்லை
 2. வெல்டிங்: 4 மாதம். கட்டணம் மாதம் ரூபா 500 முழுப்பயிற்சிக்கும் ரூபா 2000
- இப் பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்படுவோர் நிலையத்தில் தங்கியிருத்தல் வேண்டும். தங்குமிடமும் உணவும் இலவசம். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பணிப்பாளர். வை, எம். சி. ஏ. இளைஞர் பயிற்சி நிலையம், பரந்தன்.

தேவை.

மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலை வில்லிஸ் பியெர்ஸ் தாதியர் கல்லூரிக்கு, மூன்று வருடகாலப் (General Nursing) பயிற்சிக்கும் இரண்டு வருடகால மருத்துவப் பயிற்சிக்கும் (Midwifery) தாதி பயிலுனர்கள் தேவை. இரண்டு தடவைக்கு மேற்படாத G. C. E சாதாரண பரீட்சையில் 6 பாடங்கள் சித்தியெய்தியிருப்பதுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட விஞ்ஞான பாடம் ஒன்றிலும் திறமைச்சித்தி பெற்றவர்கள் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தமது விண்ணப்பங்களை 1990-தை மாதம் 15 ஆம் திகதிக்கு முன் எமக்குக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும். 18-22 வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

THE PRINCIPAL, SCHOOL OF NURSING: GREEN MEMORIAL HOSPITAL MANIPALY.

உங்களுக்கு தெரியுமா?

கலிபோர்னிய விலங்குக் காட்சிச் சாலையில் 'கோ கோ' என்ற கொரியலா, ஊமைப்பாசை பேசுகிறதாம். ஊமைகள் சைகையால் பேசுவது போல் இந்த கோகோ பேசுகிறதாம். மேலும் இது யிருக்க காட்சிச்சாலையில் பூனைகளை, தன் நண்பர்கள் ஆக்கிவிட்டதாம். தற்போது அது பேசி என, பேசக்கற்று வருகின்றதாம்.

ஐப்பானின் ஒபி கிரா பூங்காவில் உள்ள 400 மீற்றர் நீளவாங்கே உலகின் மிக நீளவாங்கு ஆகும். இதில் ஒரே சமயத்தில் 1000 பேர் அமரலாம்.

புனித வரலாற்றுக்குதவிய தனிச்சிறப்புள்ள கிழக்கத்திய கொடைகள்.

தாலாட்டுப்பாடலின் முகப்பு, ஆரிவராராரோ என்று ஆரம்பிக்கின்றது. இங்கு, மறைந்திருக்கும் உண்மை பெரிது. இதை உணர வேண்டுமானால், ஆரிவராராரோ என்ற தொடரைப் பிரித்துப் பார்ப்பது நன்று. ஆர் இவர், ஆர் இவர், ஆர் ஆரோ.

தாலாட்டுக் கேட்டுத் தாங்கும் குழந்தையின் எதிர்கால வாழ்வு, எப்படியெல்லாம் அமையப் போகின்றதோ என்று, எதிர்காலத்தை எதிர்நோக்கியதாக அமைகின்றது, தாலாட்டுப்பாடலின் முகப்புக்குரல் எழுப்பும் கேள்விக்கு விடை.

கிழக்கத்திய அறிஞர்கள் மூவரும், பதில் கண்டே பெத்தலகேமின் சத்திரம் நோக்கி வந்தனர். இவர்களின் அன்பளிப்புக்கள் மூன்றும், மூன்று கோணங்களில், பிறந்தவர் ஆர்-இவர் ஆர்-ஆரோ என்பதற்குப்பதில் தந்து நின்றன.

பெத்தலையில்ப் பிறந்த பெருமகளை அரசனாக- ஆசாரியனாக- மீட்பனாகக் கண்டார்கள்.

இஸ்ரவேலின் மக்கள் கொடுத்து வந்த கொடைகளுக்கும், கிழக்கத்திய அறிஞர்கள் தந்த கொடைகளுக்கும் வேறுபாடும் தனிச் சிறப்பும் உண்டு. இஸ்ரவேல் மக்கள், தம் சரித்திரப் பின்னணியில் நின்று சிந்தித்துக் கொடைகள் தந்தார்கள். கிழக்கத்திய அறிஞர்கள், முன்னோக்கிச் செல்லும் இறைவரவாற்றை முன்னெடுத்துச் செல்ல, தம் கொடைகளைத் திருக்குடும்பத்தினருக்குத் தந்தார்கள்.

கிழக்கத்திய மூவரும் தந்த விடையுயர்ந்த கொடைகள், பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்ட தூக்கவோ, சேமிக்கப்பட்டதாகவோ சான்றுகள்

வண. ஆ. வே. இயேசுதாசன்

புதியேற்பாட்டில் இல்லை. லூக்கா 23:50-53 வரையுள்ள பகுதிகள் கூறும் சான்றுகளின்படி, இங்கும் 'வெள்ளைப் போளம் பயன்படுத்தப்படவில்லை. எனவே, இயேசு கிறிஸ்துவின் பெற்றோருடைய இல்லத்தின் குறைவுகளில், இக்கொடைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாக்கப்படுகின்றது.

ஒரு நாட்டின் வரவுசெலவுத் தொகையில், துண்டு விழும் தொகையை ஈடுசெய்வது, அந்நாட்டின் வரிப்பணமும் விலைவாசி உயர்வுமே என்பது நாடறிந்த உண்மை.

திருக்குடும்பத்தின் வரலாற்றில் அவர்களுக்கேற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில், கிழக்கத்திய மூவறிஞர்களும் தந்த கொடைகள் உதவியிருக்கவேண்டும். இவ்வுதவியே மனிதவரலாற்றில் பேருதவி என்கின்றார் போலும், லூக்கா நற்செய்தி ஆசிரியர். (லூக்கா 2:52).

மனுஷர், தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார், என்று கூறுவதில் இருந்து அறியும் உண்மை, தெய்வியவில் ஒரு வரலாறு ஆரம்பமாவதற்கு இறை பெலம் மட்டுமல்ல கிழக்கத்திய அறிஞர் மூவரைப் போன்றோரின் தயவுமும் அவசியமும் வேண்டும் என்பதை லூக்கா 2:52 தொனி செய்கின்றது.

இறைபெலம், செயல்படும் கிறிஸ்துவாகிய திருச்சபையில் செயல்படுகின்றது. இச்செயற்பாடு நிறைவு பெறுவதற்கு, மனித தயவு அவசியம். இறை பெலமும் மனித தயவும் இணைவுபட்டுச் செயல்பட்டால், நல்ல தலைமைத்துவம்- நல்ல இறைபணி-நன்மை தரும் மீட்பியல் அடி

அவர் பிறந்த காரணம்.

'என் பிறந்தீர் இயேசுவே?' என்று யாரேனும் கேட்டால், 'எதற்காய்ப் பிறந்தேன் என்ற செய்தியை எவ்வளவோ தெளிவாக அந்த வெள்ளியன்று காலை— ஆமாம். நீங்கள் இப்போது பெரிய வெள்ளி என்கிறீர்களே, அந்த நாளின் காலை— எடுத்துக் கூறினேனே' என்ற பதில்தான் அவரிடமிருந்து வரும்! ஆம்.

'சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கப் பிறந்தேன்' (யோ. 18:37) என்று

பிலாத்துவின் முன்னிலையில்— தாம் பிறந்த காரணத்தைக் கூறியிருக்கிறார் ஆண்டவர்!

சத்தியத்தைத் தேடவோ சோதனை செய்யவோ கடைப்பிடிக்கவோ காப்பாற்றவோ அவர் பிறக்கவில்லை!

சத்தியத்தில் ஆழ்ந்தவராய் ஒன்றியவராய் உறைபவராய் இயங்குபவராய் அவர் பிறந்தார்!

சத்தியம் என்பது—

இறையியல்பு இறையியக்கம் இறைநெறி இறைவழி

என்கிறது திருமறை. (சங் 31:5)

அது, இறையருளைச் சார்ந்தது என்றும் கூறுகிறது:

'கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று

அருள் திரு லாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ்.

சந்தித்தன.'

இன்னும் சொல்கிறது திருமறை: 'சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும் நீதி வாணத்திலிருந்து தாழ்ப்பார்க்கும். (சங். 85:11,12)

சத்தியம் என்பது— அருளில் அறத்தில் மலர்ந்து படர்ந்து நிலைத்து நிற்பது என்பதோடும் நிற்கவில்லை திருமறை.

மேலும் சொல்கிறது:

சத்தியம் என்பது— 'அது' அல்ல! அவர்! அந்த 'அவர்' தான் இறைமைந்தர் இயேசுகிறிஸ்து! (யோ 14:6)

மட்டத்தில் இருந்து ஆரம்பமாகும். மனிதபெலம் இல்லாதவர்க்கு இறைபெலம் கிட்டிகின்றது மனித தயவு இல்லாவிட்டால் நீந்தியும் கரை ஏற முடியாதவர்களாகி விடுவார்கள். உங்களிடம் உள்ள மனித தயவை, இறை பெலத்தோடு இணைத்து, இல்லாதவர்க்கு உதவுங்கள்-புதிய வரலாறும் புனித வரலாறும் போன்றும்; மரலாதீர், பெத்தலையின் சத்திரத்திற்குச் சென்று திரும்பிய கிழக்கத்திய அறிஞர்களின் அடிக்கடிகளைப் பின் தொடருங்கள்- ஆந்தர்பட்டை இல்லாதேர் இடைபட்டார்கள்.

இளமை பற்றியதோர் தேடல்

இளமையின் இலக்கணம்.

இளமை என்றும் அழியாதது. அது எப்போதுமே, தன்னை, பிறருக்கு அளிக்கும் தன்மையுடையது. நன்மையைத் தேடுவதில் ஆர்வம் உடையது. தனக்கென வகுத்துக் கொண்ட வாழ்க்கை நோக்கத்தை வென்று விடுவதில் நிலையாய் நிலைத்து நிற்பது. இளமையானது, இளமையாகவே இருப்பதாலும் அது கொடுக்கும் கணிகள் கணக்கில் அடங்காதவை என்பதாலும் என்றமே இளமை அதிக மதிப்பு வாய்ந்தது. நாட்டின் நம்பிக்கை, ஞாலத்தின் நம்பிக்கை எல்லாமே இளமைதான். எதிர் நீச்சல்,

நீங்கள் இளைஞர்கள். நானும் இளைஞன். அந்த ஒரே காரணத்திற்காக உங்களோடு மோதுகின்ற பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன். பொதுவான முறையில் இளமைத் தன்மையீனை அரித்துக் கொண்டிருக்கும் கறையான நான் நன்கு அறிவேன். உங்கள் பிரச்சனைகளின் பிறப்பிடம் என்ன? வாருங்கள் உங்கள் வரலாற்றைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம், உறுதியானது, நிலையானது எனக் கூறப்படும் பலவற்றில் உங்களுக்குப் பொதுவாக நம்பிக்கை இல்லை' ஏன்? அவை உங்கள் அறிவுக்கு முன்னால் அந்த தம் இழந்து விடுவதால் தான் இந்நிலை. இளமை பற்றிய எனது இத்தேடல் உங்கள் கண் மலர்களில் கோர்த்து நிற்கும் கண்ணீர் முத்துக்களைத் துடைத்தெறியும் கைக்குட்டையாக மாறும் என்பதால் என் இதயம் மகிழ்ச்சியில் மலர்கிறது.

எதிர்பார்ப்பு.

எதிர்காலம் பற்றிய ஏராளமான எதிர்பார்ப்புகள் கண்ணில் மின்னும் கனவுகள் - விழிகளில் விழுந்து கிடக்கும் வினாக்கள்-தொழிலைத் தேர்ந்தெடுப்பதில், அதில் ஈடு

தமிழ்நேசன்

பட்டு மனநிறைவு பெறுவதில் உள்ள இடைஞ்சல்கள் - பொங்கிவரும் புரட்சியில் ஈடுபட்டு சுட்டிய சாதனைகள் சோதனைகள் தந்த வேதனைகள்- இதனால் சமூகப் பணியிலிருந்து கழன்று கொள்ளும் எண்ணம்-எகையும் கண்டு கொள்ளாததன்மை- ஈடுபாடற்ற வாழ்க்கை - இதனால் உண்டாகும் வடுக்கல்கள்.. இவைதான் உங்கள் உள்ளங்கள் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனை மிகுந்த எதிர்பார்ப்புக்கள். (தொடர்ச்சி 7ம் பக்கம் பார்க்க)

அப்படியென்றால்...—! இயேசுவின் சாட்சி அவருடைய ஆளுமையை ஆட்சியை அருளை அறத்தைப் பற்றிய சாட்சி!

இன்றும், அருளின் அடிப்படையில் அறம் நிறுவப்படும் இடங்களில்— அநீதியை எதிர்த்து நீதிக்காகப் போராடுவோர் இடையே— அவர் பிறப்பின் பொருள் விளங்குகிறது! ஆளுமையின் மாண்பு ஒங்குகிறது! ஆட்சியின் சிறப்புத் தோன்றுகிறது! சாட்சியின் குரல் ஒலிக்கிறது! சத்தியத்தைச் சார்ந்தவர்கள்— அவர் சத்தத்தைக் கேட்கிறார்கள்!

வந்தார் சமாதானப் பிரபு

சத்திய மன்பு நடுநிலை யறிவு தகமை சேர் வீரமுந்தழைக்க புத்திரனைக் உலகிற் புருந்தனர் புகழலும் மக்கள் புத்தியிற் பயமு மடிமையு மகலப் புகுந்தது சுதந்திர சக்தி நித்திய மிலங்கை அன்ணையுமன்பு நெறிக் கிலக்காக்கியோனருள். உத்தமரை உருவாக்கிய உலகினில்

எத்தனை நடப்புக்கள் கர்த்தவின் அன்பை அறியா ஆணவக் கொடுப்புக்கள் இத்தனையும் கொண்டு அணு ஆயுதக் குவிப்புக்கள் செத்து மடியவோ வந்தோம் என மக்களின் ஏக்கத் தவிப்புக்கள்.

விட்டினிலே எத்தனையோ வாலிபர் படிப்பில்லா அடைப்பு விட்டுக்கு வெளியே நடமாடி விட்டால் படைவீரர்களின் பிடிப்பு கட்டிலிலிருந்து தொடர்விட்டுக் கட்டி வளர்த்த பெற்றோர் மணக் கொதிப்பு கூட்டுக் கிளிபோல் விட்டுக்குள் எத்தனையோ கண்ணிகள் சிதனத் தினால் முக்குளிப்பு. நாட்டிற்குள் இருக்க அஞ்சி மக்கள்

வெளிநாட்டுக்ககதியாய் ஒட்டம் நாட்டினிலே வறுமை பிணி நிண்டாட்டம்— இதனால் நாடுவிட்டு நாடு மது போதைக் கடத்தலினால்

கொண்டாட்டம் நாட்டமிலாப் பிடிபட்டோர் விடுதலைக்காய் மண்டாட்டம். திக்கெட்டும் முரசு கொட்டி திருச்சபைக் கண்ணியை

உருவாக்கிய பாக்கிய மணவாளன் பரமனின் தீரத்தை வீரமாய் எடுத்தியம்பும் சொர்க்கத் திருச்சபையான் வாழ்விழந்தான் வளமிழந்தான்

பழனி லோகநாதன்

சோகக் கண்ணீர் வடிக்கின்றான், அருமைப் புதல்வர்கள் அழிந்திருக்கிறார்கள்

அக்கிரம ஆட்சியினால் ஏனோ என் பெருந்தலைவர்கள்

யேசுபிரான் இன்னொரு முறை வருகை தர மாட்டாரோ? அருமைப் பிள்ளைகளை

மீட்டெடுக்க மாட்டாரோ? இறகு மடிமை விலங்குடைத்து விடுதலை நாட்டாரோ?

பொறுமைக் கிளியேது வெல்லு பொறுத்தினிப் போதுமென்ற உறுதிப்போகையே

புரந்தரது—உலகினில் வறுமை மெள்ளம் வற்றிடவே வந்தது செல்வ நிலம்

கறம மெங்கும் நீங்கிடவே காலினி நாயகன் காட்சி கர, வருக வென்றே வாழ்த்துரைக்க விரண்ட உதடுகள் போற்றட்டும்

—துக்கக கறுப்பு முகங்கள் வெண்மையாகக் கண்டோம் சமாதானப் பிரபுவை என

உறுமும் உரமும் பலமும் கொள்ளக் கர்த்தர் மகனார் காசினி எய்தனர் ஒருமித் கொன்றாய்

வாழ்த்திடச் செல்வோம் அழுதலில்லை விழுதல்விலை ஆனந்தம்

ஆனந்தம் அப்பா பரமானந்தம் எழுந்தார்ப் பரித்திட வந்ததே சமாதானந்தம்

தொழுவோம் எழுங்கள் தோளோடு தோள் மேற்கைகளைப்போட்டுத் தோழனைக் கண்டே

துதிப்போம் வாருங்கள்

தாரகை ஒளி:

விவேகியோ பலவானின் நகர்மதில் ஏறி;
தான்நம்பி யிருந்தகற் கோட்டையை யிடிப்பான்.

— நீதிமொழிகள்- 21: 22 —



எங்கள் கருத்து



உலக உத்தமனார்.

ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏமி கார்மைக்கல் அம்மையார், ஒரு ஜப்பானியத் தோழியுடன் ஒரு வீதி வழியே போய்க்கொண்டிருந்தார். தெய்வீக ஏவுதல் பெற்று, இருவரும் ஒரு ஜப்பானிய வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு முன்று புத்த சமயத்தவர்கள், புத்தர் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவதற்காக ஆயத்தம் செய்வதைக் கண்டனர். இம் மூவரில் ஒருவரின் இதயத்தைத் தூய ஆவியர் தொட்டார். இவர்கள் விதைத் தந்த நற்செய்தி விதை அந்த நபரின் உள்ளத்தைத் தொட்டது.

இயேசு பிரானின் மரணத்தால் ஏற்படும் ஒப்புரவைப் பற்றியும், அவருடைய வாழ்வின் உண்டாகும் இரட்சிப்பைப் பற்றியும் இவ்விருவரும், அவர்களுக்கு விளக்கினர். அம்மையாரின் விளக்கவுரையை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்த அந்தப் பெளத்தர் கேட்டார்: "கிறிஸ்துவின் வாழ்வின் நீங்கள் மீட்கப் பட்டது உண்மையானால், அந்த வாழ்க்கையை, எங்களுக்கு நீங்கள் வாழ்ந்து காட்ட முடியுமா?" இது ஒரு அறைகூவலாக அம்மையாருக்கும், அவரது ஜப்பானியத் தோழிக்கும் வந்தது.

"உங்கள் வாழ்க்கையில் இயேசுவைக் காட்ட முடியுமா?" — இரண்டாயிரம் ஆண்டுகளாக, மக்கள், இதைத் தான், கிறிஸ்தவர்களை நோக்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியைத்தான், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் இந் நாட்களில், நம்மை நோக்கி, சைவ மக்கள் கேட்கிறார்கள்.

இயேசு பிரானின் பிறப்போடும், அந்தப் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்தமஸ் விழாவோடும், கிறிஸ்தவ விழாவோடும் கிறிஸ்தவ வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அவர், நம்மில் பிறக்க வேண்டும். புதிய மானுடம் தோன்ற வேண்டும். நமது வாழ்க்கையில், நமது மீட்பின் ஒப்பற்ற அன்பும், தியாகமும், எளிமையும், தூய்மையும், உண்மையும், தன்மையும், நிமிர்ந்து நிற்கும் திண்மையும் பிரதிபலிக்க வேண்டும்.

இப் பிரபஞ்சத்தைப் படைத்தானும் பிராபரன், பலஸ்தினாவின் புழுதி மண்ணிலே நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்தார். மக்களின் ஏக்கப் பெருமூச்சு, அவர் உள்ளத்தில் சோகப் புயலாக வீசியது. அவர்கள் அழுதபோது இவரும் கண்ணீர் விட்டார். மக்களின் இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து, தேற்றும் பணியாற்றினார். கடவுள் மனிதனை வந்தால், மனிதன் செய்வத் தன்மை பெற்றவனாகிறான். 'என்னைக் கண்டவன் கிறிஸ்துவைக் கண்டான்.' எனச் சொல்லத்தக்கதாய் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு.

ஓர் இரவல் தொழுவம், கொடூரமான சிலுவை, வெறுமையாகிவிட்ட ஓர் இரவல் கல்லறை! — இம் மூன்றும் கிறிஸ்தவத்தின் எளிய சின்னங்கள்.

அழுக்கும், தூர் நாற்றமுமுடைய ஒரு தொழுவத்தில் எம் பெருமான், கந்தையில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்ட கோலமாய்க் காட்சி தருவதை, நாம் மறந்து விட்டோம். 'புத்தாடையும், புதுக் கேக்கும்' 'பட்டாடையும், பட்சணங்களும்' நிறைந்த ஒரு தீபாவளியாகி விடுகிறது கிறிஸ்தமஸ்:— மார்கனிக் குளிரில் தங்க வீடின்றி, உண்ண உணவின்றித் தவிப்போரை நாம் நினைக்கிறோமா?

இயேசுபிரான் ஒரு பொதுச் சத்திரத்தின் கொட்டகையில் ஆதரவற்ற, குழந்தையாகக் கிடந்தார். இன்று ஆதரவற்று அலைந்து திரியும் குழந்தைகள் அனைவரும் அவருடைய அருமைக் குழந்தைகள் என்பதை நாம் மறுக்கப்படாது. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், அவர்களை மகிழ்விக்கத் தவறுகிறோமே! சிந்தித்துப் பாருங்கள்!

ஆண்டவர் நமக்காக ஏற்படுத்திய திருவிருந்தில் உள்ளத் தூய்மையோடும், தாழ்மையோடும் பங்கு கொள்வோமானால், அவருடைய இதயம் நம்மில் துடிக்குமே! அவருடைய இரத்தம் நமக்குள்ளே பாய்ந்து நமக்குப் புது வாழ்வு தரும்ல்லவா?

இயேசு பிரான் இவ்வுலகில் பிறந்த ஒரே காரணத்தால்தான், கர்த்தாதி கர்த்தரை நம், பிதா என அழைக்கும் உரிமை பெற்றோம். அதோடு, உலக மக்கள் அனைவரும் நம் சகோதரர் ஆகும் உறவும் பெற்றோம். நம் வாசலில் வந்து நிற்கும் அந்நியனையும், நம்மை ஏக்கத்துடன் பார்க்கும் குழந்தையையும் நாம் எமது உறவினராய் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் பொழுது, இயேசுவையும் நாம், வாசலுக்கு வெளியேதான் நிற்க வைக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

இயேசு பாலகனை நமது வீட்டிற்கு வெளியே, நமது ஆல்யத்திற்கு வெளியே தள்ளிவிட்டு, நாம் மட்டும் கொண்டாடும் கிறிஸ்தமஸ் தண்ணீரில்லாத தீய விதமாய் கிறிஸ்தமஸ் விழாவைக் கொண்டாடும்போது நமக்குள் உடலுக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

போதகர் கடிதம்- 7.

தம்பி,
உலகில் அமைதியும் மாந்தருக்குள் நல்லுறவும் நல்க வந்த இயேசு பெருமானின் திருவருகையை நினைந்து கொண்டாடும் இந்நாட்களில், உமது சபையாருக்குக் 'கிறிஸ்தமஸ்' கொண்டாட்டத்தின் உட்பொருளை விளக்க வேண்டும்ல்லவா?

வருகையின் காலம் ஒரு வசந்த காலம் என இயேசுபிரான் வர்ணித்துள்ளார். மாற்கு 13:28 ஆம், மத்தேயு 24:32 ஆம் வசனங்களை வாசித்துப்பாரும். புதிய தோர் உலகை, வளமிக்கதோர் வாழ்வை, புதிய ஆரம்பத்தை, வசந்த காலத்தை ஆண்டவரது வருகையில் நாம் எதிர் நோக்குகிறோம். கற்பனைக்கும் எட்டாத மாட்சிமை பொருந்திய வளங்காலத்தை, இறைவனின் இறுதி வருகையில் நாம் அடைவோம் என்ற உண்மையை மக்களுக்கு விளக்கிக் காட்ட வேண்டும்.

பயங்கரம் மிகுந்த இந்நாட்களில், மக்களுக்கு நீர் கூறவேண்டியது 'வந்தார்' எம் பெருமான் எம் பயத்தை நீக்க, சந்தேகத்தைப் போக்க, பாவத்தை அகற்ற, விசுவாசத்தை நிலைநாட்ட, சயநலத்தை வெறுத்து, பிறர் நலத்தை நாட என்ற நற்செய்தியை வழங்கவேண்டும். இதுதான் கிறிஸ்தமஸ் செய்தி. ஏழைகள், எளியவர்கள், திக்கிறோர், வாழ வழியறியாது திகைத்து மலைத்து நிற்போர் இவர்களுக்கு வழிகாட்ட, இவர்கள் துயர் துடைத்து, அன்பின் கரத்தால் அரவணக்க வந்தார் எம்பெருமான் என்ற உண்மையை உமது சபையார், தமது செயல்களால் செய்து காட்டுவது தான் உண்மையான கிறிஸ்தமஸ் கொண்டாட்டம் என்பதை உணர்த்தும்.

இயேசுபெருமான் மூலமாய் வந்த இறைவன் திரும்ப வருவாரா? சபையாரைக் கேட்கும் இக்கேள்விக்கு என்ன பதில் அளிக்க வேண்டும் என நீர் அடிக்கடி எழுதியுள்ளீர். ஆம். இறைவன் திரும்ப வருவார்; எந்த வேளையும் வருவார். அவர் வரும் வேளையை மனிதர்களோ, வான தூதர்களோ, திருமைந்தலோ அறியார். அந்த நாளோ, நாழிகையோ ஒருவருக்கும் தெரியாது. தந்தையாம் கடவுள் ஒருவருக்கே தெரியும். முடிவு எப்படி, எப்போது என்று நாம் அறியோம். என்ன? திகைப்பாயிருக்கிறதா? ஆம். நமது கடமை, இறுதிவரை உண்மையாக நமது பணியைச் செய்வதே. ஒவ்வொருவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரிவரச் செய்யவேண்டும். (மாற் 13:34) அவரவர் தத்தம் பணியைச் செய்யவேண்டும். விழிப்புடன் கடவுளின் சித்தத்திற்கேற்ப, பணி செய்யவேண்டும். அவரே நமது பணியில் கிறந்த இடத்தைப் பெறுவேண்டும். நமது கடன் அவரது பணியைச் செய்து முடிப்பதேயாகும். கருத்துடன் நமது பணியைச் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த காலத்திற்குள் நாம் திரும்பவும் போகமுடியாது. எதிர் காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த வாழ்வில் புதிய நம்பிக்கையோடும், புதுமலர்ச்சியுடனும் பணிபுரிய நிறைந்த வாய்ப்புக்களை நாள்தோறும் பெற்றுள்ளோம். தற்சாலத்தில், நாம் சடுபடுகிற ஒவ்வொரு பணியையும், இறையாட்சி முன்னேற்றமடையச் செய்வதே நம் கடமை.

வருங்காலத்தையும், ஆண்டவரின் வருகையைப் பற்றியும் ஆவலோடு விண்ணிடீடர்களிடம் இயேசு 'முதலில் நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும், பின்னர்தான் முடிவு வரும்' என்றார். (மக் 24:14) ஆகவே, நமக்குள் பிரிவினை நீங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கும், ஒரு குழுவினருக்கு பிறிதொரு குழுவினரும் மாறிக்கொண்டிருப்பது முடிவடைய வேண்டும். எல்லாரும் ஒன்று செய்து நற்செய்தியை முதலில் அறி

தேம்பாவணி

(முற்றொடர்)

யோசெப்பும் மரியாளும் ஒருவர்க்கொருவர் சேவை செய்வதில் போட்டியிடுகின்றனர். தனக்கு உரிய கடமைகளைச் செய்ய, தன்னை விடாத கணவனை எண்ணிக் கண்ணீர் வடிக்கின்றார் மரியாள். இறைவனே! நாழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு மனிதனாய் அவதரித்தாய். ஆனால், உன் தாயாகிய எனக்குத் தாழ்ச்சி வேண்டாமோ என முறையிடுகின்றார். இவர்களது போட்டியையும் மரியாளது முறையிட்டையும் கேட்ட இறைவன், மீண்டும் காபிரியேல் தூதனைச் சமாதானம் செய்து வைக்கும்படி அனுப்பி வைக்கின்றார். தூதன், "மரியாள் தேவமைந்தனின் அன்னை, எனவே தாழ்ச்சியடைதல் அவள் கடமை. அவளைத் தடுக்காதே."

V. குணரத்தினம்

அவள் விரும்புவதும் அதுவே, தாயும் சேயும் உண்பதற்கு உழைப்பதே உன் கடமை" என்று அவர்கள் வேலையைப் பிரித்துக் கொடுக்கின்றனர். இத்திருக் குடும்பத்தின் வாழ்க்கை மனித சமுதாயம் அனைத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

யோசெப் நோய்வாய்ப்பட்டு, கைகால் வழங்காத நிலையில் படுக்கையிற்கிடந்து உழல்கின்றான். அதைச் சிக்க முடியாத மரியாள், தன் மகனிடம் 'மகனே, இவர் படும் துயரெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே அவர் படும் துன்பத்தையெல்லாம் எனக்குக் கொடு' என்று கேட்கின்றார். அதற்கு இயேசு:-

"நோயருந்தல் இவர்க்கென நோந்து உடல் காயமுண்டல் எனக்கெனக் கண்டு உளம் தயருந்தல் உனக்கெனக் சித்த ஓர் தூயருந்தயை குழ்ச்சிமீலிதா மென்றான்."

நோய்வாய்ப்பட்டு வருந்துவது யோசெப்பின் நியதி. அதைப்பார்த்து வேதனைப்படுதல் எனது நியதி. இவை இரண்டினையும் பார்த்துக் கலங்கவேண்டும் என்பது உனது நியதி. இதுவே இறைவனின் சித்தம் என்றார். இதைக் கேட்ட மரியாள் சற்றுத் தேறினார்.

யோசெப் மரணத் தவறுவாயை அடைந்து விட்டார். இவ்வேளையில் இயேசுவைப் பார்த்து "மகனே மூவரில் ஒருவராக நீ இருந்தும் நான் உன்னை மகன் என்று அழைக்கும் பாக்கியத்தைக் கொடுத்தாய். கடையேனாகிய என்னைத் தந்தையே என்றழைத்தாய். இப்போது என்னை நீ ஆசீர்வதிப்பாயாக என்று எழும் போது இயேசு அவரைத் தன்னுடன் அனைத்துக் கொள்ளுகிறார். மரியாளை நோக்கி 'வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவிற்குப் பல நன்மைகளை உன்னால் நான் பெற்றேன். ஆனால் நானே உன்னைப் பல விதத்தில் துன்புறுத்தியுள்ளேன். என்னை மன்னித்து ஆசி அருள்வாயாக எனக் கொருகின்றார். தாயும் மகனும் தாங்கி நிற்கத் தந்தையின் உயிர் பிரிகின்றது.

விக்கும்படி, இன்று கிறிஸ்து பெருமான் நம்மை அழைக்கிறார். இதுவே கிறிஸ்தமஸ் தரும் அழைப்பு! என் அன்புதோய்ந்த நத்தார் வாழ்ந்துங்கள்.

— அண்ணா.

தொழுவத்தில் பிறந்த இயேசு பாலகனை மையமாக வைத்து, கிறிஸ்தமஸ் கொண்டாடுவோம். 'இயேசு பாலகனைக் காண வந்தோம்' என, நம்மை நாடி வருகிறவர்களை, 'வந்து பாருங்கள். அவரை இங்கே காணலாம்' என்று தக்க விதமாய் கிறிஸ்தமஸ் விழாவைக் கொண்டாடும்போது நமக்குள் உடலுக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

The Church in Russia.

(By Courtesy - S. I. CHURCHMAN)

A thousand years ago, the light of the Christian Faith illuminated the Russian people. That event became determinative for the entire consequent history of Russia. And now, during the festivities to mark the Millennium of the Baptism of Russia, the old chronicles which cover those distant but glorious times, assume a new and living meaning. And once again we are referring to the past in order to comprehend the present.

After Olga's death (969), Under belicose Svyatoslav and during the bloody strife between his children, Christianity was not spreading over Russia but Christians remained in Kiev. Grand Prince Vladimir spent first years of his rule in wats. He lived a life of a pagan, put up idols on the banks of the Dnieper and of the Volkhov, decorated them with silver and gold and made rich offerings to them. All that however failed to bring peace to his soul searching for light and peace. His memory reminded him of great Olga, of her God, of the God of Christians.

At the court of the prince who glorified himself with numerous victories there were plenty of people who seemed to be able to show the way out. Bulgarian Muslims praised their faith and the Mohamedan paradise could look attractive to him but he could not accept circumcision and found the ban on wine-drinking incompatible with Russian customs. Envoys of the Pope spoke about the grandeur of the invisible God and the insignificance of the idols; aware of the Pope's political ambitions the prince replied: 'Our fathers did not accept faith from the Pope.' He asked Khazar Jews 'Where is your homeland?' The Jews answered: 'In Jerusalem, but God in anger scattered us over foreign lands., And the prince answered: 'And you, who have been punished by God, dare to wish that others be deprived of their homeland!'. Finally he listened to a Greek monk who showed the drawbacks of other beliefs, presented the contents of the Bible and the history of Orthodoxy and, in conclusion, described the picture of the Doomsday and the lot of both the just and the sinful.

Vladimir was greatly impressed. He gave presents to the Greek monk and in 987 he called a council of the boyars because he realised that the adoption of religion would change the entire life in his state. The boyars said: 'Everybody praises his own faith; you have many clever men to be sent to learn which faith is best'. Ten men, good and wise, were sent to the Bulgars of the Kama, Germans, and then to the Greeks. When back they said: 'We saw Bulgars worshipping in a temple standing without their belts. Then they sat down and looked around... There is no joy but sorrow and great fear. There is no mercy in their law... When with the Germans we saw many things during their service but there is no beauty in it at all. When Greeks took us where they worship their God we were amazed and could not know whether we were on earth or in heaven... There are no words to describe that! We know only that God Himself is there with the people and their service is the best of all we saw in other countries. We shall never forget that beauty. He who has tasted the sweet will never like to taste the sour and we too can no longer remain pagans. Boyars and elders fully agreed with them and said to Vladimir: 'If the Greek law were bad, your grandmother Olga who was the wisest of all people, would have never adopted it.' 'Where can I be baptised?' the grand prince asked then. 'Where you like' his loyal people answered. That happened in 988. At that time Vladimir was forced to lay siege to Korsun which belonged to Emperors Constantine and Vasil of Byzantium. Russians were making an artificial mound at the city walls to get over them, but Greeks made an underground passage under the walls and at night they took off all the ground that Russians had brought there the previous day. The situation developed very slowly, but among the citizens of Korsun there was a friend of Russians, Nastas, who shot an arrow with a note to Vladimir: Dig and block water from the well (to the east of you); the water is piped to the town.' Vladimir saw Divine Providence in that message and he said: 'If Korsun surrenders as a result of that, I get baptised'.

Several days later Korsun could no longer stand thirst and surrendered. Vladimir immediately sent his envoys to Constantine and Basil with a message: 'I have conquered your glorious town. I heard you have a sister, and if you do not give her in marriage to me I shall do to Constantinople what I have done to Korsun.'

The anxious Greeks replied: 'Christian girls ought not to marry pagans. Get baptised and she is your bride and

Faith and Worship.

(By courtesy-S. I. Churchman)
Continued from 15. 12. 89 issue

Therefore, in the liturgy we are living in Basileia, the city of the living God, celestial Jerusalem (Revelation 12:20). From this perspective, the liturgy must also express the true character of the powers of this world. The dynamic force of a liturgy which creates fellowship, koinonia, with the Lord is the active energy of the community following the way of our High Priest, Jesus Christ.

The most dynamic Christian communities, ecclesiologically and sociologically, are those which become communities of reference for the people because of the sense of solidarity and hospitality that grows among their members.

In Eastern Europe for example the relevance of liturgy in building up communion is a symbol of the bodily senses.

In many places, indigenization of the faith happens through worship, personal and collective. Convergence in faith is not limited to the creeds, confession and formulas of the ecumenical councils, but is even better expressed in doxological affirmations, songs and hymns.

Without the eucharist, the faithful cannot continue a life in Christ's way. He everything is revealed in public on a liturgical stage, as it were where the life of the person and the life of the community are one. Thus there is a need to create a space for small local congregations to bring in their preoccupations, their sins, weaknesses and limitations, their will to repent. Worship is a platform where different forms of spiritualities can be expressed coherently.

The search for unity at the local level depends a great deal on ecumenical convergence in intercession and eucharistic
(Continued on page 2)

you are of the same faith as ourselves. If not, we cannot give our sister in marriage to you.' Vladimir's answer was 'I have already tried your faith and am ready to be baptised..... May the priests who will come together with your sister baptise me'. With great difficulties the Byzantine emperors managed to persuade their sister to go to Korsun. Anna said: 'I am going as if into captivity. I would better die.' Her brothers comforted her: 'And what if due to you God makes Russia repent and free Greece from the horrors of war; do you know how much harm Russia has done to Greece? 'And now if you don't go, the same will happen. Accompanied by priests, with her eyes full of tears Anna boarded a ship and sailed for Korsun where she was welcomed with enthusiasm. At that time, according to God's command, Vladimir suffered an eye disease and got absolutely blind. Anna sent a man to tell him that he must be baptised as soon as possible if he wanted to recover. Vladimir got the message and said: 'if that happens the Christian God will be great indeed!

Bishop of Korsun and the priests who arrived from Constantinople Baptised the grand prince. Vladimir recovered his sight as soon as hands were laid upon him. He was utterly shocked and exclaimed: 'Now I have seen the true God!' Vladimir was christened as Basil and soon after that his wedding with Anna took place; then the grand prince took his wife, Bishop Michael appointed for Russia Nastas, priests with sacred vessels and also particles of the relics of St. Clement and his disciple Fife, and left for Kiev. The town of Korsun was returned to Byzantium as a redemption-fee for Anna, according to an old Slavonic custom.

Having reached Kiev Vladimir immediately baptised his sons. Then the town was cleared of pagan idols. Bishop Michael and priests preached the Word of God all over Kiev, and Grand Prince Vladimir also participated in the preaching. Finally, when the entire population was properly prepared he ordered heralds to call all non-baptised citizens to the Dnieper.

The greatest event in the life of Russia took place there on August 1, 988: the Baptism of Russia.

Kievans, old and young, entered the waters of the Dnieper. Some of them stood up to their neck in water, others up to their breast; youngsters crowded closer to the shore and adults kept their babies in their hands. The service was conducted by Bishop Michael and the priests who had arrived together with Anna. The grand prince who was standing nearby was the godfather of his people.

The Chronicles say: 'Moved by the joyous sight of his people being baptised Vladimir raised his eyes to the skies and said: 'O Lord, who has created heaven and earth! Take care of the new people and give them a chance to recognise You, the true God as Christian countries have already recognised you; strengthen their just and invincible faith and help me, O Lord, to vanquish my enemy so that relying on You, I could cope with his intrigues.'

Christianity has found good soil in the Russian soul. The lofty spiritual properties of our forefathers were demonstrated in full brilliance and strength when they adopted the Christian Faith. That can be proved by a splendid galaxy of ascetics glorified in Russia soon after it had been baptised.

Editorial.

Christmas 1989.

Wherever we go, during the Christmas season, be it along the corridors of a shopping complex in the town or along the line of dingy shops dotting a lane in the village, the scene is one of "a lusty fair". There is in our land today a strange juxtaposition of impoverishment and luxury, of fear and frivolity, of toil and desuetude.

On the night the Christ-child was born at Bethlehem there was a similar juxtaposition. Within the sheltering walls of the Inn that cold night, "the very dead of winter" were, according to legend, three men who had come to Bethlehem, each on his respective mission. But they did not know each other.

One was a man of large affairs. He had bought the contract for collecting Caesar's taxes, during the enrolment. He had an appointment with the Roman Centurion in charge of the detachment, deployed to guard the town, a cumbersome place to run, during this period.

The other was the stocky sheep-merchant, throbbing with violent energy, cannily competent in his 'field.' He had come to meet the Sheep Market officials to see that his flock gets a strategic sales-point in the Market Square. He knows how to get about his business.

The third man had no mercenary motives. He was the representative of a wealthy family in Jewry, and had been invited to a banquet, which according to his own disclosures, to some of his friends, would make many a mouth water. There would be cakes from the best flour prepared out of the wheat grown in the Judean plains, flesh from lambs, the pick of the herd, fresh fish from the sea of Galilee, fruits and dates from the gardens of Damascus and wine from the vineyards of Lebanon.

None of those within the sheltering walls of the Inn knew what was happening outside. They were all people with a self-assured posture who see everything but always from the reserved seat.

Outside the sheltering walls of the Inn was a pushing elbowing multitude which had descended on Bethlehem for the enrolment, far outnumbering those settled cosily in the Inn. Exposed to the cold was a babe in a manger in the stable, with a few village women scurrying to help the hapless parents to keep the child snug and cosy and a few others bent upon appeasing their curiosity. The Wise Men had arrived on their camels, after a nerve wracking journey. (Tradition has identified them as Balthasar, King of Chaldea, Gaspar, the Ethiopian King of Tarshish and Melchior King of Nubia.)

The poet, T. S. Eliot, does not glamorise their journey in his well known poem "The Journey of the Magi." In fact they had suffered greatly, the camels annoyed, camel-men rebellious, villagers en route un-cooperative and charging high prices and night-fires going out.

"This Birth was
Hard and bitter agony for us like Death
our death."

But the wise men 'took Him as they found Him' and worshipped Him for all that.

It is outside "sheltering walls," that we celebrate Christmas again this year. Banquets have no meaning where in many instances the family is scattered. Tinsel and lights cannot blind us to our challenging tasks. We have to take Him as we find Him, amidst contradictions of our age, amidst "the lusty fair" and amidst the toppled stone-walls and flat-trampled stubble farms-

"The way to the celestial city lies just
through this dust laden town where the
lusty-fair is kept."

(Bunyan's "Pilgrim's Progress")

MORNING STAR

We wish to inform our readers that due to rising costs and the increase in the pages of the Morning Star we have revised the annual subscription as follows:

| | | |
|---------------------------------|---------------|------------------------|
| INLAND | Rs. | 100-00 |
| EUROPE, AUSTRALIA & MALAYSIA | Pounds | 10-00 or Equivalent |
| U. S. & AFRICA | Shillings | 15-00 |
| INDIA, PAKISTAN & BANGLADESH | Indian Rupees | 150-00 |

A PRAYER.

From The Vancouver Assembly of the world council of Churches

In the midst of hunger and war
we celebrate the promise of plenty and peace.
In the midst of oppression and tyranny
we celebrate the promise of service and freedom.
In the midst of doubt and despair
we celebrate the promise of faith and hope.
In the midst of fear and betrayal
we celebrate the promise of joy and loyalty.
In the midst of hatred and death
we celebrate the promise of love and life.
In the midst of sin and decay
we celebrate the promise of salvation and renewal.
In the midst of death on every side
we celebrate the promise of the living Christ.

For Sale

Christmas Cards and Calendars in attractive colours are available at

- Thirumarai Illam, 182, First Cross Street, Jaffna and
- Varany Mission Sales Centre, New Market, Jaffna.

These Christmas Cards and Calendars are also available at the C. S. I. Church, in your vicinity.

Price:- Six rupees a Christmas Card and Ten rupees a Calendar.

For further information please contact:

The Secretary,
J. D. C. S. I.
Vaddukoddai.

Kinniyadi

(Continued from page 1)

Home, Batticaloa. The Rev. Earl P. Solomons who was instrumental in starting the work of the Centre explained the reasons for this kind of service and requested the co-operation of the people. Mr. S. Gunaseelan of Kinniyadi proposed a vote of thanks. More than 60 children below the age of five have enrolled at this Day Care Centre.

Karadiyanaru Day Care Centre-Eastern Province

Karadiyanaru is a settlement about 12 miles from Chengaladi Junction on the Batticaloa-Badulla Road. The Jaffna Diocese of the C S I opened a Day Care Centre on Saturday the 25th of November at 3.30 p.m. The Rt. Rev. D. J. Ambalavanar blessed the new building and declared open the Centre. Mr. S. Sivapalan, a Retired Postmaster from the area was instrumental in urging the Diocese to start the Centre. He thanked the Bishop for agreeing to help in this way in the uplift of the community there. The Rev. Earl Solomons was responsible for setting up the Centre within only a couple of weeks of obtaining the one acre of land. This Centre too has more than 60 children below five years. It is hoped that this Centre too would develop other forms of services for the uplift of the community.

Navajeevanam

The gaily decorated Kinder Hall at Navajeevanam was the venue of the annual concert of the Nursery School run at Navajeevanam, held on the 29th of November under the patronage and presence of Mr. S. Pathmanathan, Cluster Principal Akkarayankulam and Mrs. Pathmanathan, Registrar of Births, Deaths & Marriages, Paranthan. The hall was packed to capacity and from start to finish the items produced were entertaining to the satisfaction of parents and guests present. The chief Guest, in his speech remembered the late Rev. A. C. Thambyrajah with high esteem for the services he rendered to the community at large in the Kilinochchi district. He also referred to his close association with the Rev. Thambyrajah while he was a teacher at the Murugananda Vidyalayam in Murasumoddai. He was also very pleased to see one of his pupils welcoming him as Head Teacher of the Nursery. The pleasant evening was climaxed with a Play staged by the students resident in the extension centre at Canaan Tharmapuram. The production of the entertainment was solely in the hands of the Head Teacher who underwent a one year course at the institute of Further Education Programme, Uduvil, conducted by the C. S. I.

(to be continued in the next issue)